

Tamil Murli Quiz 13-06-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

எதிர்காலத்தில் உயர்ந்த வம்சத்தில் வருவதற்கான ஆதாரம் _____ .

- A. ☐ யோகம்
- B. ☐ ஞானம்
- C. ☐ சேவை
- D. ☐ படிப்பு

Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:

வாயில் தங்கக் கரண்டியோடு பிறப்பது எந்த இரண்டு விதங்களில் முடியும்?

- A. ☐ பக்தியில் தானம் புண்ணியம் செய்வதன் மூலம்
- B. ☐ கல்லூரி, மருத்துவமனை முதலியன கட்டுவதன் மூலம்
- C. ☐ பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்கும் சேவை மூலம்
- D. ☐ ஞானத்தில் படிப்பின் மூலம்

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

நீங்கள் உண்மையிலும் உண்மையான பாண்டவர்கள். பாண்டவர்கள் என்றால் _____ ஆவர்.

- A. ☐ பிரம்மாவின் குழந்தைகள்
- B. ☐ சிவப்பவின் பேறக்குழந்தைகள்
- C. ☐ பாபாவிடம் கல்வி கற்று தேவதைகளாக ஆகக்கூடியவர்கள்
- D. ☐ ஆன்மீக வழிகாட்டிகள்

Q.4) சரியா? தவறா?:

ஜெயின் மக்களிடம் அதிக பணம் இருக்கிறது. அவர்கள் தங்களை உயர்ந்த குலத்தவர்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இங்கே எந்த உயர்ந்த குலமும் இல்லை.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியா? தவறா?:

குழந்தைகளாகிய நம்மில் கூட நமக்கு படிப்பிப்பவர் உண்மையில் பாபா என்பதை குறைவானவர்களே புரிந்துள்ளார்கள்

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

தங்களுடைய நிலையை எக்ரஸ் ஆக்குவதற்காக _____ ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். இந்த பழைய வீட்டில் இருந்து பற்றை நீக்கிவிட வேண்டும்.

- A. ☐ ஆத்ம அபிமானி
- B. ☐ நிரந்தர யோகி
- C. ☐ சக்தி சாலி
- D. ☐ மாயாவை வென்றவர்

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும் :
இங்கு முஸ்லீம்களும் , பாரசீகர்களும் கூட வருகிறார்கள். முஸ்லீம்களாகிய அவர்களே இந்துக்களுக்கு ஞானத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .
A. ☐ சரி
B. ☐ தவறு

Q.8) சரியா தவறா என்று குறிக்கவும் :
தேவதைகளின் முகத்தை எவ்வளவு சிரித்த முகமாக உருவாக்குகிறார்கள். அங்கே இருக்கும் முக அமைப்பை இங்கே கொண்டு வந்து விடுகிறார்கள்.
A. ☐ சரி
B. ☐ தவறு

Q.9) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?
A. ☐ அமைதி சக்தியை அதிகரிக்க வேண்டும்
B. ☐ பாலகன் மற்றும் எஜமானத்தன்மையின் சம நிலை வைக்கவேண்டும்.
C. ☐ ஒரு தந்தையிடம் உண்மையான சேவாதாரியாக நடந்து கொள்ள வேண்டும்.
D. ☐ "கரன் கராவன் ஹார் " செய்விக்கிறார் என்று டிரஸ்டியாக இருந்து காரியம் செய்ய வேண்டும்

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும் :
மகாத்மாக்கள் முழு வாழ்க்கையையும் கடந்து பெரியவர்களாகி உள்ளார்கள்.
விகாரங்களை பற்றி தெரிந்திருக்கிறார்கள் . சிறிய குழந்தை தெரிந்திருக்கவில்லை .
ஆகையினால் மகாத்மாவை விடவும் உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது.
A. ☐ சரி
B. ☐ தவறு